1995 மார்ச் 20]

மேற்கொண்டு இன்றைக்கு இதன்காரணமாக இப்பகுதியிலே கழிவுநீர் அடைப்புகளும் கழிவுநீர் தேங்குதலும் இல்லாத நிலையை இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசு உருவாக்கி இருக்கிறது. மேலும் இங்கே கழிவு நீரேற்று நிலையம் கட்டப்படுகின்ற கருத்துருவைப் பொறுத்தவரையில் இந்தப் பகுதியில் இருக்கிற கழிவுநீர் சாக்கடையை எலலாம் அருகாமையிலே இருக்கிற நேப்பியர் பூங்கா கழிவு நீரேற்று நிடையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால்தான் இப்பகுதியில் தற்சமயம் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் அவசியம் ஏற்படாது என்று கருதுகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண்: 79, திரு. டி. வேலையா, இருக்கையில் இல்லை.

வினா எண். 80, திருமதி கே. மரியம் உல் ஆசியா, மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர்.

80—

மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை

*34485—**திருமதி கே. மரியம் உல் ஆசியா:**

மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர், கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கடலுக்குச் செல்லும் மீனவர்களை விபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் கம்பியில்லாத் தந்தி (Wireless) கோபுரம் அமைக்க அரசிடம் செயற்குறிப்பு இருக்கிறதா ?

முற்பகல் 11-10

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார், மீனளத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் புகுத்தி, நவீன தமிழகத்தை உருவாக்கி, இன்றைக்குப் புரட்சிகளை நடத்தி வரும் நம்முடைய போற்றுதலுக்குரிய தமிழகத்தினுடைய முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியில் கடற்கரையிலிருந்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீன்பிடி படகுகளுடனும் மீன்பிடி படகுகள் ஒன்றோடு ஒன்று தகவல் தொடர்பு கொள்ள நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடியில் தலா ஒரு கடலோர தொடர்பு கொள்ளும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சென்னை மீன்பிடி துறைமுகத்திலும் இதுபோன்ற தகவல் மையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அரசாணை ஜீ.ஓ.எம்.எஸ். நம்பர் 61-இல் வெளியிடப்பட்டிருக்கிறது.

[1995 மார்ச் 20

திருமதி கே. மரியம் உல் ஆசியா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, *1974*-ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியினுடைய மெத்தனப் போக்கின் காரணமாக, இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு பறிபோனதிலிருந்து தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீன் பிடிக்கச் சென்று, மீன் பிடித்துவிட்டுத் திரும்பவும் கரைக்கு வந்து சேரக் கூடிய நிலையில் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படையினருடைய தாக்குதல் ஒருபுறம்; பாதுகாப்பு என்ற பெயரால் இந்தியக் கடற்படையினுடைய தொந்திரவு ஒருபுறம். ஆக, இந்த இக்கட்டான சூழ்நிலையிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அதேநேரத்தில் இயற்கைச் சீற்றங்களினால் அடிக்கடி ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் மீனவர்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் இதுபோன்ற ஒயர்லெஸ் கோபுரம் அமைப்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது. மாண்புமிகு மீளத்துறை அமைச்சரவர்கள் நாகப்பட்டிணம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்கள். எதையுமே சிந்தித்துச் செயல்படக் கூடிய நமது மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில் இந்த நல்லதொரு செய்தி கிடைத்திருக்கின்றது. எனவே, இதேபோன்று, அண்மையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நாகப்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பு பற்றிய அபாய எச்சரிக்கை *16-1-1995* அன்று மாலையிலேயே தெரிவிக்கப்பட்டபோதும்கூட அங்கிருந்து *40* கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோடியக்கரை மீனவர்களுக்கு அந்தத் தகவல் கிடைக்காததன் காரணமாக *17*-ஆம் தேதி மதியம் ஒன்றரை மணிக்குள் அவர்கள் கடலிலே மீன் பிடிக்கச் சென்று விட்டார்கள். கிட்டத்தட்ட *200* மீனவர்கள் *40* படகுகளில் சென்றார்கள். தகவல் அவர்களுக்குத் தாமதமாகக் கிடைத்ததன் காரணமாக அவர்கள் நடுக்கடலிலே தத்தளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட அபாயத்திலிருந்து பாதுகாக்க நமது மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் அரசு இந்த தூத்துக்குடி, நாக்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மட்டுமல்லாமல், அதுபோன்று இராமேஸ்வரம், கன்னியாகுமரி, கடலூர், கோடியக்கரை, சென்னை முதலிய பகுதிகளிலும் மற்றும் முக்கிய மீன்பிடிப்புப் பகுதிகளிலும் இந்த வயர்லெஸ் கோபுரம் அமைப்பதற்கு ஆவன செய்யுமா என அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு திரு டி. ஜெயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, *31* இலட்சத்து *75* ஆயிரம் ரூபாய் செலவில்

1995 மார்ச் 20]

போற்றுதலுக்குரிய நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலோர மீனவர்கள் கரையிலிருந்து தொடர்பு கொள்வதற்கு வசதியாக 90 அடி உயர கம்பத்தில் ஆண்டெனா பொருத்தி யு.எச்.எஃப். ரேடியோ டெலிகாம் ஒவ்வொரு படகுக்கும், கட்டுமரத்துக்கும் வழங்குவதற்கு முதல் கட்டமாக 125 கட்டுமரம் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு வழங்கியிருக்கின்றார்கள். இந்த திட்டத்தின் நோக்கம், மீன்பிடி படகுகளுக்கு நிலையான தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்துதலும், மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை கொடுத்தலும், தொலை உணர்வு செயற்கைக்கோள்-சேட்டலைட் மூலம் கடலில் மீன் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளை மீனவர்களுக்குத் தெரிவித்தலும், மீனவர் மீன்பிடி படகுகள் காணாமற் போனால் தேடிக் கண்டறியும் பணியில் வருங்காலத்தில் செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொண்டு தேடி உதவியாக இருக்கின்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு என்று தகவல் நிலையம் வேண்டுமென்று கேட்டார்கள். நோடல் ஏஜென்ஸி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி கே. மரியம் உல் ஆசியா: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கடலில் மீன் பிடிக்கும்பொழுது, இலங்கைக் கடற்படையினர் பிடித்தால் அல்லது புயலில் சிக்கி எங்கேயாவது கரையில் இறங்கினால் தமிழக மீனவர்தான் என்பதை நிரூபிக்க மீனவர்களின் பாதுகாப்பு கருதி, எந்த மாநிலமும் செய்யாத அரிய செயலாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் அரசு மீனவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியிருக்கிறது. அடையாள அட்டைகள் இல்லாமல் செல்கின்ற மீனவர்கள்தான் பிடிக்கப்படுகின்றனர். ஆகவே, அடையாள அட்டைகள் இல்லாமல் மீன் பிடிக்கச் செல்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11-15

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இம்மாதிரியான பிரச்சினைகளிலிருந்து முழுமையான அளவில் மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க

வேண்டுமென்பதற்காக கடந்த எந்தக் காலத்திலேயும் இல்லாத அளவிற்கு, போற்றுதலுக்குரிய நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் மீனவர்களுக்கு அடையாள அட்டையை அரசாங்கச் செலவினிலே வழங்கியிருக்கின்றார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்திலே, இதுபோன்று மீனவர்கள் அடையாள அட்டையை முழுவதுமாக வாங்கி விட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

69—

ஆலம்பாடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைத்தல்

33527*–செல்வி கோ. மல்லிகா:**

மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா-

(அ) புவனகிரி ஒன்றியம், ஆலம்பாடி கிராமத்தில் கண்ணாடி தொழிற்சாலை ஒன்று கட்ட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது?

மாண்புமிகு திரு. துரை ராமசாமி, ஊரகத் தொழில் அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ): புவனகிரி ஒன்றியம், ஆலம்பாடி கிராமத்தில் கண்ணாடி தொழிற்சாலை ஒன்று கட்ட, இத்துறையைப் பொருத்தவரை அரசிடம் செயற்குறிப்போ அல்லது திட்டமோ ஏதுமில்லை. இது சம்பந்தமாக தொழில் முனைவோர் யாராகிலும் முன்வருவார்களேயாயின், இத்துறையிலிருந்து சம்பந்தமான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும்.

73—

வேதாரண்யம் தொகுதியில் சத்துணவு மையங்கள் அமைத்தல்

25108*—திரு பி.வி. இராஜேந்திரன்:**

மாண்புமிகு சமூகநலம் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

நடப்பு கல்வியாண்டில் வேதாரண்யம் தொகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், தேத்தாகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் தனித்தனியாக சத்துணவு மையங்கள் ஏற்படுத்த அரசு ஆவன செய்யுமா?

சட்டமன்றப் பேரவை LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS